

உடனடி வெளியீட்டுக்காக

**நவம்பர் 1 - 7 ஆகிய ஏழு நாட்களில் அனுசரிக்கப்படுகின்ற
கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரத்தினை
ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அங்கீகரிக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 28, 2022) –நவம்பர் 1-7 ஆகிய ஏழு நாட்களில் அனுசரிக்கப்படுகின்ற கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரத்தினை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அங்கீகரிக்கிறது. கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரம் என்பது, சமுதாயத்தினருக்கு, கார்பன் மோனாக்ஸைடு பற்றிய கல்வி புகட்டுவதில் கவனம் செலுத்துகிறது; கார்பன் மோனாக்ஸைடு என்பது, வாசனை மற்றும் ருசி இல்லாத, கண்ணுக்கு புலப்படாத பெரும் தீங்கு விளைவிக்க வல்ல ஆற்றல் கொண்ட ஒரு வாயு ஆகும். “உங்களால் பார்க்க, நுகர மற்றும் ருசிக்க முடியாத ஒரு பொருள் உங்களைக் கொல்லக்கூடும்” என்பதே இந்த ஆண்டின் மூலக்கருத்தாகும், மற்றும் வேலை செய்யக்கூடிய நிலையில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதேயாகும்.

வேலை செய்யக்கூடிய நிலையில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகளே குடியிருப்பவாசிகளின் உயிரைக் காக்க முடியும் என ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகாலசேவைகள் அமைப்பு அவர்களுக்கு நினைவூட்டுகிறது. நினைவில் வைத்திருப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்:

- உறங்கும் பகுதிகள் அனைத்தின் அருகிலும் வேலை செய்யக்கூடிய நிலையில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகளை நிறுவுங்கள்.
- மாதம்தோறும் எச்சரிக்கை மணிகளை சோதித்துப் பாருங்கள். 10 ஆண்டுக் காலம் உழைக்கவல்ல கவலைப்படத் தேவை இருக்காத லித்தியம் பேட்டரி உபயோகிப்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
- வீட்டில் இருந்து தப்பிப்பது பற்றிய திட்டம் வகுத்து அதனை ஆண்டுக்கு இருமுறை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
- கேரேஜ்- வாகனம் நிறுத்தும் பகுதிக்குள் வாகனத்தை நின்ற நிலையில் ஓடவிடவோ, அல்லது அப்படி ஓடும் வாகனத்தை விட்டுவிட்டோ வராதீர்கள்.

- வீடு அல்லது கேரேஜ்-க்குள்ளாக பார்பேக் அல்லது ப்ரோபேன் குக்கர்களை உபயோகித்து சமைக்காதீர்கள்.
- வீடு அல்லது கேரேஜ்-க்குள்ளாக ப்ரோபேன் ஹீட்டர்களை உபயோகிக்காதீர்கள்.

கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரம் மற்றும் வீட்டிலிருந்து தப்பிக்கும் திட்டமிடல் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்::

- [கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரம்](#)
- [வீட்டிலிருந்து தப்பிக்கும் திட்டம்](#)
- [வீட்டிலிருந்து தப்பிக்கும் திட்டம் \(வெவ்வேறு மொழிகளில்\)](#)

அறிஞர் கூற்றுகள்

“கார்பன் மோனாக்ஸைடு பற்றிய இந்த விழிப்புணர்வு வாரத்தில், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகளை நிறுவி, வீட்டிலிருந்து தப்பிக்கும் திட்டத்தை தங்கள் வசம் கொண்டிருக்குமாறு ஊக்குவிக்கிறேன்; இந்த முக்கியமான செயல்கள் ப்ராம்ப்ட்டனை ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக மாற்ற உதவுகின்றன. கார்பன் மோனாக்ஸைடு ஓசைப்படாமல் கொல்லும் ஒரு கொலைகாரன் எனலாம். இது பற்றிய தொடர்ச்சியான கல்வி புகட்டல் மற்றும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஆகியவையே நமது குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“பாதுகாப்பு உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது! கார்பன் மோனாக்ஸைடு உண்டாக்கும் ஆபத்துகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து குடியிருப்பாளர்களையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். உங்களுக்கான, வீட்டில் இருந்து தப்பிக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி, கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகள் நிறுவப்பட்டு, அவற்றைத் தொடர்ந்து சோதிக்கப்படுவதையும் உறுதிசெய்யுங்கள்.”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கார்பன் மோனாக்ஸைடு பற்றிய விழிப்புணர்வு வாரம் என்பது, இந்த வாயுவின் ஆபத்துகள் மற்றும் உங்கள் வீட்டில் கார்பன் மோனாக்ஸைடு விஷம் பரவுவதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நமது சமூகத்திற்கு ஒரு முக்கியமான கல்வி புகட்டும் வாய்ப்பை வழங்குகிறது. எரிபொருளை உபயோகிப்பதில் சமையலறை சாதனங்கள் இருக்குமிடம் மற்றும்/அல்லது வீட்டை ஒட்டிய கேரேஜ் உள்ள ஒவ்வொரு வீட்டின், அனைத்து உறங்கும் பகுதிகளுக்கும் அருகில் வேலை செய்யும் நிலையில் உள்ள கார்பன்

மோனாக்ஸைடு எச்சரிக்கை மணி தேவைப்படுகிறது. கார்பன் மோனாக்ஸைடு எச்சரிக்கை மணிகளை மாதம் தோறும் சோதித்துப் பார்த்து, வருடத்திற்கு ஒரு முறையாவது பேட்டரிகளை மாற்றுவதையும் உறுதிசெய்யவும். கூடுதலாக, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டிலிருந்து தப்பிக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் வருடத்திற்கு இரண்டு முறை அதை பழக்கப்படுத்திப் பார்க்கவும் வேண்டும்.”

- பில் போயெஸ், தீயணைப்புத்துறை தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் அமைப்பு

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர் பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca